

8/15

# கோணேஸ்வரம் கோவிலின் தூற்றுக் காலம் எது?

செ. குணசிங்கம், எம். ஏ. [இலங்கை]

வரலாற்று விரிவுரையாளர்  
இலங்கைப் பல்கலைக் கழகம்  
பேராதனை வளாகம்

பாவலர்  
துரையப்பாபிள்ளை  
நூற்றுண்டு விழா மலர்  
மறியகும் [பகுதி II, உக. 10-30]

2100

துரையப்பாபிள்ளை நூற்றுண்டு மலர் — மறுபிரசாம்

## கோணேஸ்வரம் கோவிலின் தோற்றுக் காலம் எது?

மிகப் பழைமைவாய்ந்த சில நிறுவனங்களினதோ அல்லது ஏதாவது அமைப்புக்களினதோ தோற்றுக்காலம் பற்றி எதனையும் அறியமுடியாமலிருக்கும்போது அல்லது அவற்றின் தோற்றுத்தைப் பற்றி அறிவதற்குத் தெளிவான ஆதாரங்கள் கிடைக்காதபோது, அவற்றின் தோற்றுத்தை விளக்குவதனை மையமாகக் கொண்டு, பல கடைகள் தோன்றுவது வழக்கம். இப்படியான கடைகளுள் மக்களின் கவனத்தை ஈர்க்கத்தக்க விதத்தில் அமைந்துள்ளவை மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து நிலைபெற்றுப் பாரம்பரியக் கடைகளாக, பூராணக் கடைகளாக மாறிவிடுகின்றன. கிடைக்கின்ற ஆதாரங்களின் துணைகாண்டு, நிறுவனங்களினதோ அல்லது அமைப்புக்களினதோ தோற்றும் பற்றி அறிவியல் ரீதியான விளக்கம் கொடுக்கப்படுகையில், இவைபற்றிய ஈட்டுக்கடைகள் அல்லது பூராணக் கடைகள் தமது செல்வாக்கை இழந்துவிடுகின்றன.<sup>1</sup> குறிப்பாகச் சமய நிறுவனங்களைப் பொறுத்து இத்தகைய பூராணக் கடைகளின் செல்வாக்குக் கூடுதலாகக் காணப்படுகிறனது. உதாரணமாக இந்துக் கோவிலிகளை எடுத்துக்கொண்டால் அவற்றின் தோற்றுக்காலந் தெரியாதபோது தோற்றுத்தை விளக்கும் கட்டுக்கடைகள், பூராணக்கடைகள் காணப்படுகின்றன. ஒரு கோவில் எவ்வளவுக்குக்

கூடிய தொன்மை வாய்ந்ததோ அவ்வளவிற்கு அது சிறப்பு வாய்ந்ததாகப் பொதுவாக நம்பப்படுவதால் இக்கடைகள் கோவிலின் தொன்மையைக் காட்டக் கூடியதாகவும் பத்தியை மக்களிடையே ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைகின்றன.

வரலாற்றுக்காலத்தில் சிறப்புற விளங்கிய திருக்கோணமலையிலுள்ள கோணேஸ்வரர் கோவில் எப்போது தோன்றியது என்பதனை அறிதல் கஷ்டமாகும். நாம் மேலே கவனித்தவாறு இத்தகைய ஒரு நிலை, கோணேஸ்வரர் கோவிலின் தொன்மை பற்றிய பாரம்பரியக் கடைதோன்ற இடமளிக்கலாயிற்று. அக்கடை நீண்டகாலமாக நிலைபெற்று வந்துள்ளது மாத்திரமன்றி இன்றும் கல்வி கற்றேரிடையே இருந்து வருவதனைக் காணலாம். இங்கு எடுத்துக் கூறுமளவிற்கு அக்கடை வரலாற்றுண்மையுடையதாக இல்லாவிட்டாலும் மக்களிடையே இன்னும் அக்கடை பெற்றுள்ள செல்வாக்கின் அளவை அறிந்து கொள்வதற்கு அக்கடை பற்றிய சில கருத்துக்களை இங்கு எடுத்துக்காட்டல் அவசியமாகின்றது.

“குபேரனுக்குப் பின் இவங்கையையாண்ட இராவணனே பெரும் சிவபக்தன். அவனை “இராவணேஸ்வரன்”

1. புத்தர் மேந்திலுள்ள “நிலாவரை” என அழைக்கப்படும் ஆழம் சரியாக அறியப்படாததும் எச் சந்தர்ப்பத்திலும் வற்றாதுமான கிணறு எவ்வாறு தோன்றியது என அறியாதிருந்தோரில் சிலர் அதன் தோற்றுத்தைகளை விளக்குகின்றன. அதாவது இராமர் இல்லாவிட்டதிற்கு வந்த காலத்தில் நீர் பிடாயால் அவதியுற்ற நமது விடாயைத் தணிக்கும்பொருட்டு நீர் பெறுவதற்காகத் தமதுகையிலிருந்த அம்பை ஊற்றை என்றும், அப்போது அந்த இடம் இடிந்து இப்போதிருக்கும் கணரூகத்தோன்றியது என்றும் விளக்கினர். கல்வியறிவு குறைந்த அக் கிராமத்தவரிடையே இக்கடை இப்போதும் நிலவுவதனைக் காணலாம். இருந்தும் கிணற்றின் தோற்றுத்தைப் பொறுத்து, புவிவெளி உருவயில் அடிப்படையில் அறிவியல் ரீதியாக விளக்கம் கொடுக்கப்பட்டிருப்பதை மேற்படி கடைத் தனது செல்வாக்கின் பெருமளவினை இழந்துள்ளமையைக் காணலாம். சன்னாம்புக்கல் பிரதேசத்தின் லில இடங்களில் இந்தகைய கிணறுகள் தோன்றலாம். கூடிய விபரத்திற்கு : P. Puwanarajan, Geomorphology of the Jaffna Peninsula, Unpublished M. A. Thesis. (Peradeniya, 1969), — பக. 52.

என்று உலகம் பாராட்டியது. கைப் போது மலர் தூவி முப்பொதும் சிவ பிராணை வழிபட்ட முறைமையாளன் இராவணன். “இராவணன் மேலது நீறு” என்று திருநீற்றின் பெருமையைச் செந்தமழில் செம்மாந்து பாடுகின்றார் திருஞானசம்பந்தர். இந்த இராவணேஸ்வரன் தன் தாயார் வனங்கும் பொருட்டுக் கோணமாமலையமர்ந்த கோவிலின் அருவுருவத் திருமேனியா கிய சிவவிங்கத்தைப் புரட்டிப் புரண்டு விழுந்து எழுந்து வணங்கி மன்னிப்புப் பெற்ற கதை பெருங்கதை.”<sup>2</sup>

“வள்ளல் இருந்த மலையதனை வலஞ்செய்தல் வாய்மையென உள்ளாம் கொள்ளாது தன் விவீயத் தானே வியந்து தருக்கிய இராவணன் கயிலை மலையை எடுத்த போழ்தில், தமது கால் விரலால் அவனது செருக்கை அழித்துப் பின்னர் அவன், தன் சிறுமை நினைந்து வழிபட அவற்கு வேண்டும் வரங்களை நாக்கிச் சிறப்பித்த கோணமலையான மாணருளை “‘எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால், ஏத்திட ஆத்த மாம் பேற தொடுத்தவர்’ என்றும் கூறுகின்றார்.”<sup>3</sup>

“இவ்விங்கையைச் சிறந்த சிவ பக்திமானை இராவனேசுவரன் ஆண்டானென்றும், அக்காலத்தில் அவனுலும் அவன் தம்பி விபீடனாலும் பல சிவாலயங்கள் ஆக்கப்பட்டன வென்றும் வரலாறு கூறுகின்றது.”<sup>4</sup>

“மீண்டும் திருக்கைலாசத்துக்குப் போகும் வழியில் விட்டுனை மூர்த்தி ஒரு வயோதிக அந்தனை வழிலே தோன்றித் தெட்சன கைலாசத்தின்

பெருமையையும் அங்கு சிவவிங்கம் பெறலாமென்பதையும் கூறினார். இராவணன் தெட்சன கைலாசம் எனப் படும் திருக்கோணமலைக்கு வந்து இறைவனை வழிபட்டு தின்றன். இறைவன் காட்சி யளிக்காததால் கோபங்கொண்டு மலையின் கீழ் இறங்கி மலையைக் கட்டிப்பிடித்து அசைத்தான். மலை சிறிதும் அசைய வில்லை. வெளியே வந்து மலையின் தெற்குப் பகுதியில் வாளினால் ஒங்கி வெட்டினான். மலையின் ஒரு சிறு துண்டு உடைந்து மேற்குப் பக்கம் போய் விழுந்தது.”<sup>5</sup>

“கிலகாலஞ் சென்றதன்பின் தசக் கிரீவன் சமுத்திரத்திலிருந்து வெளியே வந்து கோணநாயகர் எழுந்தருளி யிருக்கும் ஆலயத்துக் கோபுர வாயிலில் நின்று ‘கவாமி நாயினுங் கடையேனுகிய நான் ஆணவ மிகுதியினாற் செய்த குற்றங்களைப் பொறுத்தருள வேண்டுமென்று பிரார்த்தித்தான்..... அப்போது கோணநாயகர் திருவளமிருங்கி, குறைந்த அனுபவங்கள் எல்லாவற்றையும் பின்பு உண்டாகும்படி செய்து, ஒரு வாளும் தேரும் கொடுத்து ஒரு இலங்கமுமீந்து இவங்காபுரிக்குப் போகும்படி விடை கொடுத்தார். இராவணன் பின்பும் பலதரங்கு சுவாமி யடைய திருவடிகளை நமஸ்கரித்துக் கொண்டு போனான்”<sup>6</sup>

“காப்பிய அரசன் இராவணன் கோணேஸ்வரர் பெருமானில் சிறந்த பக்திமான். சிவனில் அவன் கொண்ட பக்தி தழிழ் சைவ ஞானிகளின் பக்திப் பாடல்களில் அழியா இடம் பெற

2. த. வினங்காதக்குருக்கன், ‘கோணமாமலையமர்ந்தகோ’, திருக்கோணேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக மலர், (திருக்கோணமலை, 1963), — பக. 36.
3. ச. துரைசாமிப்பின், திருஞானசம்பந்தர் கண்ட திருக்கோணமலை’, மேலே குறிப்பிடப்பட்டது (மே. கு.), — பக. 45.
4. கா. அருணசலம் ‘தங்கள் கைலாயத் தெப்கிகம்’, மே. கு., — பக. 50.
5. வை. கோமங்கந்தர், திருக்கோணேஸ்வரம் (யாழ்ப்பாணம், 1963), — பக. 10.
6. வே. அகிலேசபின், திருக்கோணசல புராணம், (அ. அகைக்கோன் என்பவரால் பதிப்பிக்கப் பட்டது), (திருக்கோணமலை, 1950), — பக. 23.

முன்னது. அவனது தாயும், மனைவி மண்டோதரியும் சிவனிற் சிறந்த பக்தி யுடையவர்கள்.”<sup>7</sup>

மேலே கூறப்பட்டவாறு, கோணேஸ்வரர் கோவிலின் தொன்மை பற்றி மக்களிடையே நிலவும் கருத்துக்கள் அவற்றின் உள்ளடக்கத்தைப் பொறுத்து அதிகம் வேறுபாடற்று ஒரே தன்மையினவாகக் காணப்படுவதால், ஒரு குறிப்பிட்ட புராணக் கதையின் அடிப்படையில் தோற்றம் பெற்ற கருத்துக்களே இவை எனக் கொள்ள முடிகின்றது. அதாவது கோணேஸ்வர புராணத்திற் கூறப்பட்ட செய்திகளை அடிப்படையாகக் கொண்ட கருத்துக்கள் எனலாம். இப்புராணக் கதையின் சாரம், கோணேஸ்வரர் கோவில் இராவணன் வழிபட்டது என்பதாகும். கோணேஸ்வரர் கோவிலுடன் மாத்திரமன்றி இன்னுஞ் சில நிகழ்ச்சிகள் — சம்பவங்கள் — இராவணனுடன் தொடர்பு படுத்தப்படுவதனைக் காணலாம். கிழக்கு மாகாணத்தில் சிறப்புப் பெற்று விளங்கும் கன்னியாய் நீருற்று “சுற்ற தாய்க்கு ஈமக்கடன் செய்ய இலங்கேசன் தொட்ட வெந்நீர்ச்சனைகள்” என்றும்<sup>8</sup> “அன்னை தனக்காய் இராவணனார் அந்தியேட்டி செய்யவென்றே உன்னையமைத்த துண்மையதோ.....” என்றும்<sup>9</sup> கூறப்படுகின்றது. “இதுவேண்றிக் கோண மாமலையிலுள்ள பெரும் பாறைப் பிளவை இராவணனின் பலத்துடன் தொடர்படுத்துவார்.”<sup>10</sup>

7. C. S. Navaratnam, A Short History of Hinduism in Ceylon and three Essays on the Tamils. (Jaffna, 1964), — பக். 1—2.
8. ஜ. சாவணமுத்து, ‘சுழத்தின் இணையிலை ஆலயம் திருக்கோணேஸ்வரம்’, திருக்கோணேஸர் ஆலய குப்பாபிளேக் மஸர் (1963), — பக். 27.
9. ஏ. பெரியதமிழ்ப்பிளை, ‘கன்னியாய்த் திரு’, மே. கு., — பக். 61.
- P. G. Cooray, An Introduction to the Geology of Ceylon, (Colombo, 1967) — பக். 264—265.
10. C. S. Navaratnam, மு. கு. — பக். 3.
11. James, M. Powell, The Civilization of the West, A Brief Introduction (New York, 1967). — பக். 3.

புராணக் கதையின் அடிப்படையில் மேலே தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் ஓரளவிற்காவது ஏற்றுக்கொள்ளத்தக் கனவா எனக் கவனித்த பின்னரே மேற்கொண்டு செல்ல முடிகின்றது. வரலாற்று ஆசிரியனின் கடமை, கிடைக்கின்ற சான்றுடன் பொருந்தக்கூடியதான் ஒரு விளக்கத்தைக் கொடுப்பதாகும். ஒரு புவலனைப் போலவோ அல்லது நாவலாசிரியனைப் போலவோ, அவன் புதுச்சான்றினை உருவாக்கும் நோக்கத்துடன் தன் கற்பனைச் சுதந்திரத்துக்கு இடமளிக்க முடியாது.<sup>11</sup> அதே நேரத்தில் ஒரு வரலாற்றுசிரியன் அல்லது ஒரு வரலாற்றுமாணவன் தனக்குக் கிடைக்கின்ற புராணக் கதைச்சொல்லோ அல்லது கர்ண பரம்பரைக் கதைகளையோ அல்லது கர்ண பரம்பரைக் கதைகளையோ முற்றுக்கூட தள்ளிவிடவும் முடியாது. நம்பகரமான அல்லது ஓரளவிற்காவது நம்பகரமான ஆதாரங்கள் கிடைக்காதபோது சில கட்டுக்கதைகள் அல்லது பாரம்பரியக் கதைகள் ஒரு நாட்டின் முற்பட்ட கால வரலாற்றை அறிய ஓரளவிற்காவது உபயோகமானவையாக இருக்கின்றன. அதாவது எந்த ஒரு கட்டுக்கதையோ அல்லது பரம்பரைக் கதையோ ஒர் உண்மையின் அடிப்படையிற் கட்டி எழுப்பப்படுகின்றமை ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதால் அந்த உண்மை எதுவென ஆராய்ந்து அதனைப் பயன்படுத்துவதிலேயே ஒரு வரலாற்றுமாணவனதோ அல்லது ஆசிரியனதோ திறமை காணப்படும். கட்டுக்கதையில்

வரும் விபரங்கள் பிழையாக இருக்கலாம்; ஆனால் அடிப்படை உண்மையாக இருக்கும். சமய ஆர்வத்தின் காரணமாகவோ அல்லது புகழ் பெற்ற ஒரு கதாபாத்திரத்தின் பெருமைக்காகவோ கட்டுக்கதை அமையும் போது, அக்கதையின் அடிப்படை உண்மையாக இருக்க விபரங்கள் திரிப்படைந்து விடுகின்றன. <sup>12</sup>

மேற்கூறியவற்றை மனதிற்கொண்டு, கோணேஸ்வரம் கோவிலுடன் இராவணனைத் தொடர்பு படுத்தும் புராணக்கதை வரலாற்றிராய்ச்சியைப் பொறுத்து எந்தளவிற்காவது ஏற்றுக்கொள்ளத் தக்கதான்பது கவனிக்கப்படவேண்டியதொன்று. கோணேஸ்வரம் கோவிலுக்கும், இராவணனாக்குமிடையில் தொடர்பையேற்படுத்தும் எத்தகைய ஒரு தகவலும் இராமாயணத்தில் இல்லை. இராமாயணம் கூறும் நிகழ்ச்சிகள் நடைபெற்ற காலம் எதுவென்றே இதுவரை திட்டவட்டமாக அறியப்படவில்லை. இதனால் வேண்டுமென்றே கட்டியெழுப்பப் பட்ட புராணக் கதையாக இதுகாணப்படும். அப்படியானால் எத்தகைய அடிப்படையுண்மையின் மீது இக்கதை உருவாக்கப்பட்டிருக்கின்றது என்ற கேள்வி எழவாம்.

இக்கதையின் அடிப்படை உண்மையை விளக்குவது கண்டமன்று. அதாவது கோணேஸ்வரர் கோவில் எப்போது தோன்றியது என்பது எவருக்கும் தெரியாது; இந்துஸ்தானமையே இக்கதையின் அடிப்படையாக இருக்க இப்புராணக் கதை உருவம் பெற்றிருக்கிறது. அப்படியானால் இப்புராணக்கதை இராவணனாகுமாத்திரம் ஏன் கோணேஸ்வரம் கோவிலித் தொடர்பு படுத்தவேண்டும் என்பதும் ஒருவரிடம் இயல்பாக எழுக்கூடிய கேள்வியாகும். நாம் முன்னரே குறிப்பிட்டிருந்தோம்

இராமாயண நிகழ்ச்சிகள் ஏற்பட்ட காலம் சரியாக அறியப்படவில்லையென்று. இராமாயண நிகழ்ச்சிகள் நடைபெற்ற காலம்பற்றி அவதானித்த பர்கிரெர (Pargiter) என்பவர், வம்சாவளித் தரவு அடிப்படையில் இராமாயண பாரத யுத்தங்கள் நடைபெற்ற காலங்களுக்கிடையில் ஜந்து நூற்றுக்கணக்கான இடைவெளி காணப்படுகின்றன எனக் கூறியிருக்கிறோர். அவர் தொடர்ந்து கூறுகையில் மகாபாரதப்போர் நடைபெற்ற கி. முற்பட்ட 1100க்கு ஜந்து நூற்றுக்கணக்கு முன்னர் இராமன் வாழ்ந்தான் என்றும் இதனால் இராமன் கி. மு. 1600 அன்றில் ஆட்சிசெய்தான் என்றும் கூறியுள்ளார். <sup>13</sup> ஜகோபி என்பவரின் கருத்துப்படி இராமனின் காலமும் இராமாயணத்தின் காலமும் கி. மு. 800—600க்கும் இடைப்பட்ட காலத்துக்கு அப்பாலுள்ளதாகும். <sup>14</sup> இராமாயண நிகழ்ச்சிகள் நடைபெற்ற காலத்துக்குப் பல நூற்றுக்கணக்கான பின்னரேயே இராமாயண நூல் எழுதப்பட்டதாகத் தெரிவதால் இந்நாலுக்கு அதிககாலம் முற்படவிருந்து மக்களிடையே வழங்கிவந்த மரபுக் கதைகளை மையமாகக் கொண்டே இராமாயண நூல் எழுதப்பட்டது எனவேண்டும். மேலும் இங்கு கவனிக்கத்தக்கது, வால்மீகி இராமாயணத்தின் எந்தவொரு இடத்திலாவது இராவணன் நமது இவங்கையரசன் என்றாகுறிப்பு இல்லை. வால்மீகி இராமாயணத்தில் இராவணனாகுடன் சேர்த்துக் கூறப்படும் 'லங்கா' என்பதனைப் பலரும் பலவாறு அடையாளங்கண்டுள்ளார்கள். சேர்தார் எம். வி. கிபே என்பவர் நெர்புதா ஆற்றைச் சுற்றியுள்ள சதுப்பு நிலமே வால்மீகி இராமாயணத்தில் வரும் வங்கா எனக் கவனித்துள்ளார். இன்றும் இராவணனாகுடன் இப்பகுதியை இணைக்கும் கதை மரபு இருப்பதையும் இவர் எடுத்துக்

12. S. C. Paul, 'Pre-Vijayan Legends and Traditions Pertaining to Ceylon', Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society (JRASCB). XXXI, No. 82, (1929) — பக். 263.

13. S. N. Vyas, India in the Ramayana Age, (Delhi, 1967), — பக். 7.

14. மே. கு.

காட்டுவார்.<sup>14a</sup> இந்த லங்கா என்பது, நாம் வசிக்கும் இலங்கையை குறித்தது என்ற கருத்து இன்று வேருள்ள இருந்தாலும் இதனை ஏற்கத்தக்க விதத்தில் எந்தவித நம்பகரமான சான்றும் நமக்கில்லை. இந்த லங்கா நமது இலங்கையைக் குறிக்கவில்லை என்ற கருத்துக்கு ஆதரவாகக் கொடுக்கப்படும் காரணங்கள் ஏற்கத்தக்கவையாகவுள்ளன.<sup>14b</sup> தவறான விளக்கத்தின் அடிப்படையில் இராவணனை இலங்கையுடன் தொடர்புபடுத்தும் கதை மரபு தோற்றம் பெற்று அது கம்பராமாயன காலத்தில் நன்றாக வேருள்ளிட்டது எனவேண்டும். இத்தகைய ஒரு கதை மரபு முற்பட்ட காலத்தில் இருந்து எனவும் கொள்ளமுடியாது. நமக்குக் கிடைக்கும் ஏராளமான சங்க இலக்கியங்களில் எந்த ஒன்றிலும் இராவணனையும் இலங்கையையும் தொடர்புபடுத்தும் குறிப்பு எதுவுமில்லை. அத்துடன் முக்கிய சிங்கள இதிகாசங்களான தீவங்ஸம், மகாவங்ஸம் கூட இலங்கைக்கும் இராவணனுக்குமான தொடர்பை எந்தவிதத்திலும் காட்ட வில்லை. ஆகவே, இலங்கையையும் இராவணனையும் தொடர்புபடுத்தும் கதை மரபு ஆரம்பத்தில் இருக்காததொன்றும் அது பிற்படத் தோன்றிய கதை மரபென்றே கொள்ளவேண்டும். மக்கள் மனதைக் கவரத்தக்க வளிமையிக்க ஒரு பாத்திரமாக இராவணன் படைக்கப்பட்ட காரணத்தினால் இராவணன் பற்றிய மரபுக் கதை அதிக காலம் நிலைபெறக்கூடியதாக இருந்தது. சரியாக அறியப்படாத காலத்தைச் சேர்ந்தவனத்தொலும் குறிப்பிடத் தக்க புகழ் பெற்ற பாத்திரமாகச் சித்திரிக்கப்படுவதாலும் இராவணன், சில நிறுவனங்களின் தொன்மையைக் காட்டப் பயன்படும் பாத்திரமாகவும் மாற்றப்பட்டு விட்டான். இதன் அடிப்படையிலேயே

கோணேஸ்வரம் கோவில் இராவணனுடன் தொடர்புபடுத்தப் பட்டிருக்கின்றது என வேண்டும். இத்தகைய ஒரு செயலை இங்கு மாத்திரம் நாம் காணவில்லை இது பொதுவாகச் சர்வசாதாரணமான ஒரு செயலாகும். உதாரணமாக, இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் அனுராதபுரத்தில் ஆட்சி நடத்தியவனும் பிரசித்தி பெற்றிருந்தவனுமான பண்டுகாபயன் காலத்தைப் பற்றி மகாவங்ஸம் குறிப்பிடுகையில், அவன் காலத்தில் நடக்காத சில சம்பவங்களையும் ‘அவனுடன் தொடர்பு படுத்திக் கூறுவதனைக் காணலாம்.<sup>15</sup> இதே போல, கோணேஸ்வரம் கோவிலின் தோற்ற காலம் தெரியப்படாதபோது, இராவணன் வாழ்ந்த காலம் தொன்மைக்காலம் எனக்கதைகளின் மூலம் நம்பப் பட்டமையால் கோணேஸ்வரம் இராவணனுல் வழிபடப் பட்டதென்று கூறிக் கேணேஸ்வரம்கோவில் இராவணன் காலத்துக்கும் முற்பட்டது எனக்காட்டுவதற்கு எடுத்த முயற்சியின் விளைவே இராவணனையும் கோணேஸ்வரத்தையும் தொடர்புபடுத்தும் புராணக்கதை எனலாம்.

அப்படியானால் கோணேஸ்வரம் கோவிலின் தோற்றம் எப்போது ஏற்பட்டது என்பது ஆராயப்படவேண்டிய தொன்றுக்கும். கோணேஸ்வரம் கோவில் பற்றிய தெளிவான தகவல்களை நாம் பெற்றுக் கொள்ளும் காலம் பல்லவர் காலமாகும். இக் காலத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்த திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், தான் பாடியருளிய பல தலங்களுள் கோணமா மலையமர்ந்தார் மீதும் ஒரு பதிகத்தைப் பாடியுள்ளார்.<sup>16</sup> இதற்கு முற்பட்ட காலத்தில் கோணேஸ்வரம் கோவில் எத்தகைய நிலையில் இருந்தது என்பதைச் சொல்ல வேண்டும் காட்டுக்காட்டத்தக்க வகையில் நமக்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. திருக்கோண

14a. Sirdar M. V. Kibe, 'Ravana's Lanka Discovered', Proceedings and Transactions of the First Oriental Conference, (Poona, 1920) — பக். 126-127

14b. S. C. Paul, மு. கு., — பக். 269-270.

15. Mahavamsa or The Great Chronicle of Ceylon, (Pali Text Society) (PTS), (London, 1934), X, — பக். 68-76.

16. பதிப்பாளியர் : இராமலிங்கத் தம்பிரான், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அருளிச் செய்த தேவாரப் பதிகங்கள், மூன்றாவது திருமூலம், (தந்மூலம், 1955), — பக். 592-595.

மலையில் ஓர் இந்துக்கோவில் பற்றி மிக முற்படப் பெருமளவு தெளிவாக அறியக்கூடிய காலம் மஹாஸேனன் காலமே. மகாவும்சம் மஹாஸேனனின் ஆட்சிக்காலம் பற்றிக் குறிப்பிடுகையில், மகாயான பொத்தமதத் திற்கு ஆதரவாக ஏனைய மதங்களுக்கெது ராக அவன் மேற்கொண்ட நடவடிக்கை கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. இப்போது மஹாஸேனனுல் இடிக்கப்பட்ட விஹாரை களுள் கோகர்ண பிராமண விஹாரையும் ஒன்றாகும். இது பற்றி மகாவும்சம் குறிப்பிடுகையில் :

“ மனிஹீர விஹாரத்தையும் அரசன் (மஹாஸேனன்) கட்டினான். (பிராமணக்) கடவுளர்களுக்கான கோவில்களை அழித்து மூன்று விகாரங்களை அமைத்தான். கோகர்ண விஹாரம், ஏரகாவிலத்தில் ஒரு விஹாரம், கலந்துன் என்ற பிராமணனுடைய கிராமத்தில் ஒரு விஹாரம் என்பவற்றை அமைத்தான் ”.<sup>17</sup>

கோகர்ணம் என்பது திருக்கோணமலையைக் குறிப்பதாகும்.<sup>18</sup> மகாவும்சம் தரும் தகவலுக் கிணங்கத் திருக்கோணமலையில் பிராமணக் கடவுளுக்கான கோவில் ஒன்று மஹாஸேனனுல் இடிக்கப்பட்டது என்ற தெரிகின்றது. மஹாவும்சத்தின்மீது எழுதப்பட்ட உரை நூலான மஹாவங்ஸதீக் கோவில் ஆகும் எனக் குறிப்பிடுகின்றது.<sup>19</sup> இக்காலமாவில் வேறு இந்துக் கோவில்கள் திருக்கோணமலையில் இருந்ததற்குச் சான்றில்லை. அதே நேரத்தில் மஹாஸேனன் காலத்துக்கும் திருஞானசம்பந்தர் காலத்துக்குமிடைப்பட்ட காலத்தில் திருக்கோணமலையில் இந்துக்கோவில் இருந்ததற்கான

சில தகவல்கள் கிடைக்கின்றன.<sup>20</sup> இதனைக் கொண்டு கவனிக்கையில் மஹாஸேனன் காலத்து இந்துக் கோவிலும் திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள் சிலவற்றில் இடம்பெற்ற கோணேஸ்வரக் கோவிலும் ஒன்றாக இருக்கலாம் எனத் தெரிகின்றது. இது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தால் கோணேஸ்வரம் கோவில் பற்றி நமக்குக் கிடைக்கும் அதி முந்திய தகவல் மஹாஸேன மன்னன் காலத்ததாகும். அப்படியானால் இதற்கு முற்பட்ட காலத்தில் கோணேஸ்வரம் கோவில் எவ்வாறிருந்தது என்பது பிரச்சினைக்குரியதாகும்? இப்பிரச்சினையையாட்டிக் கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தில் இக் கோவில் தோற்றம் பெற்றிருக்கலாமா எனக் கவனிப்பது பொருத்தமானதாகத் தெரிகின்றது. இதனால் இக்காலத்து நிலையை சமயநிலைப்பற்றிய அறிவு அவசியமானது.

கிறித்துவுக்கு மிக முற்பட்ட காலத்திலிருந்தே இலங்கைக்கும் பிற நாடுகளுக்கு மிடையே குறிப்பாக இந்தியாவுக்கு மிடையே வர்த்தகத் தொடர்புகள் இருந்து வந்தன என அறியலாம். எந்த நாடுகளுக்கிடையேயும் பொதுவாக முதலில் வர்த்தகத் தொடர்புகள் ஏற்பட்டு அதன் வழியே பிற தொடர்புகள் அதாவது கலாசார அரசியல் தொடர்புகள் ஏற்பட்டன; ஏற்படுகின்றன என்பதை வரலாற்றில் காணக் கூடியதாக இருக்கிறது. இலங்கை இந்தியதுணைக்கண்டத்துக்கு அருகில் இருப்பதுவும், மற்றும் இந்து சமுத்திரத்தில் ஒரு கேந்திரஸ்தானமாக விளங்குவதும், கிறித்துவுக்கு முற்பட்ட நூற்றுண்டுகளில் இலங்கைக்கும் வெளிநாடுகளுக்குமிடையே வர்த்தகத் தொடர்புகள் ஏற்பட வழிவகுத்தன. வரலாற்றுரூபாய்ச்சியைப் பொறுத்து ஜாதகக்கதைகள் அதிகம் நம்பகரமானவையாக,

17. Mahavamsa XXXVII, — 40-41.

18. G. P. Malalasekera, Dictionary of Pali Proper Names, Indian Texts Series, (London, 1937). — பக. 782.

19. G. P. Malalasekera, (Editor), Vamsatthappakasini, Commentary on the Mahavamsa, (PTS), Vol. II, (London, 1935), — பக. 685.

20. K. Indrapala, 'Hindu Temples of Ancient Ceylon', Hindu Dharma; (Colombo 1962 — 63), — பக. 2-3.

இல்லாவிட்டாலும் இக்கால வர்த்தக நடவடிக்கைகள் பற்றி யறிய அவை உதவு கின்றன. கிறித்துவுக்கு முற்பட்ட ஆரூம் நூற்றுண்டளவில் ஏற்பட்ட ஆரியக் குடியேற்றம்கூட வர்த்தகத் தொடர்பைத் தொடர்ந்து ஏற்பட்டதொன்றே. பொது வாக மஹாவங்சம் குறிப்பிடுகின்ற காலத் துக்கு முன்னரேயே இலங்கையில் ஆரியக் குடியேற்றம் நடைபெற்றிருக்கவேண்டும் எனக் கொள்ளப்படுகின்றது.<sup>21</sup> இதனை ஏற்கலாம். காரணம் குடியேற்றமானது ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடந்து முடிவு தல்ல. அது வெவ்வேறு காலங்களில் இடம் பெறலாம். பொதுவாக ஒரு நாட்டிலிருந்து இன்னோர் நாட்டுக்கு மக்கள் குடியேறக் காரணம் படையெடுப்பாளரின் நெருக் குதல், குடிசனமிகுதி, உள்நாட்டுப் பிரிவினைகள், வர்த்தகம். இவற்றில் முதல் முன்றும் ஆரியரை எதிர்நோக்கியதாக இல்லை. இதனால் சமாதாவமுறையில் நடைபெற்ற ஆரியக் குடியேற்றம் வர்த்தக சம் பந்தமாக நடைபெற்றதென்பதே பொருத்தமாகும்.<sup>22</sup> ‘திவ்வியாவதான்’ என்ற நூலில் வட இந்திய வியாபாரி ஒருவனின் மகன் விஜயன் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.<sup>23</sup> பாஹியான் இலங்கை பற்றிக் குறிப்பிடும்போது, இலங்கையில் ஆரம்பத்தில் குடிகள் எவரும் இருக்கவில்லை. நாகர்கள், தேவதைகள் (Dragons) என்போரே இருந்தனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வியாபாரிகளும் வர்த்தகம் செய்ய இங்கு வந்தனர். இந்த வியாபாரி களின் வருகையைக் கண்ட ஏனைய நாட்டு மக்கள் (இந்த நாட்டின்) தன்மையைக் கேள்வியுற்று அதிகமாக வந்ததால் ஒரு பெரிய இராச்சியம் உருவாகியது.<sup>24</sup> இலங்கையில் நடந்த ஆரியக் குடியேற்றம்

பற்றி மஹாவங்ஸத்தில் இடம்பெறும் மரபுக் கதைகளிலிருந்து வேறுபட்டவையாக மேற்கூறப்பட்டவை காணப்படுவதனால், மஹாவங்ஸத்தில் கூறப்பட்ட ஆரியக் குடியேற்றம் நடப்பதற்கு முன் நடந்த ஆரியக் குடியேற்றத்தைக் குறிப்பன வாக இவை இருக்கலாம்.<sup>25</sup>

நாம் மேலே கவனித்தவாறு கிறித்து வுக்குப் பல நூற்றுண்டுகள் முற்பட நிலவிய வர்த்தகத் தொடர்புகளைத் தொடர்ந்து வடத்தின்தியாவிலிருந்து இலங்கையில் ஏற்பட்ட ஆரியக் குடியேற்றத்தினால் சில கலாசாரத் தொடர்புகள் ஏற்படலாயின. தேவனம்பியதீஸ் ஆடசிக்காலத் தில் அதாவது கி. மு. மூன்றாம் நூற்றுண்டில் (கி. மு. 250—310) பெளத்தமதம் இலங்கையில் உத்தியோகபூர்வமாகப் பரப்பப்பட்டது. பெளத்தம் உத்தியோகபூர்வமாகப் பரப்பப்பட்டது. பெளத்தம் உத்தியோகபூர்வமாகப் பரப்பப்படுவதற்கு முன்னரும் எவ்வாறு பெளத்தமத நம்பிக்கைகள் இலங்கையில் காணப்பட்டனவோ<sup>26</sup> அதேபோல வேறுமத நம்பிக்கைகளும் அங்கு காணப்பட்டன என அறிய முடியும். கி. மு. மூன்றாம் நூற்றுண்டுக்கு முந்திய எவ்வகைப்பட்டசாசனங்களும் நமக்குக் கிடைக்காமையால் இக்காலத்துக்கு முந்திய சமய நம்பிக்கைகள் பற்றிய அறிவுக்கு மஹாவங்ஸம் தரும் தகவல்களிலேயே தங்கியிருக்கவேண்டியுள்ளது. பெளத்தமத வருகைக்கு முற்பட்ட காலத்து வரலாறு பற்றி மஹாவங்ஸம் தரும் தகவல்கள் அதிகம் நம்பகரமானவையாக இல்லாவிட்டாலும், அக்கால மத நம்பிக்கைகள்பற்றி மஹாவங்ஸத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் தற்செயலாக இடம் பெற்ற தகவல்களாக இருப்பதனால் அவற்றை இங்கு ஆதாரங்களாகப் பயன்படுத்துவதில் தவறில்லை. அத்துடன் மஹா

21. B. J. Perera, 'The Foreign Trade and Commerce of Ancient Ceylon II—Ancient Ceylon and Its Trade with India', *The Ceylon Historical Journal (CHJ)*, 1, (1951—52), — பக். 192.
22. மே. கு.
23. E. B. Cowell and R. A. Neil (Editors), *The Divyavadana, A Collection of Early Buddhist Legends*, (Cambridge, 1886), — பக். 523.
24. Legge, *Fa-Hien's Record of Buddhistic Kingdom*, (Oxford, 1886) — பக். 101-2.
25. B. J. Perera, மு. கு., — பக். 193.
26. E. W. Adikaram, *Early History of Buddhism in Ceylon*, (Colombo, 1946), —பக். 48.

வங்ஸத்தில் இக்காலச் சமய நம்பிக்கைகள் பற்றிக் கூறப்பட்டவற்றை ஏனைய நாட்டுச் சமகாலச் சமய நிலைமைகள் மாத்திரமானால், கி. முற்பட்ட மூன்றாம் நூற்றுண்டிவிருந்து

கிடைக்கின்ற சாசனங்களும் உறுதிப்படுத்துகின்றன. மஹாவம்ஸம் தரும் தகவல்களுக்கிணங்கப் பொத்தமத வருகைக்கு முன்னர் இயக்கர், நாகர் என்போரது வழிபாட்டு முறைகள், மரவழிபாடு. இவிங்க வழிபாடு, மற்றும் ஜெனம், பிராமணியம் ஆகிய மதக் கருத்துகள் காணப்பட்டன என அறியலாம்.<sup>27</sup> இவ்வாறு மத நம்பிக்கைகள் கருத்துகள் காணப்பட்டாலும் ஒரு தேசிய மதம் என்று கூறத்தக்கதாகவோ அல்லது ஒழுங்குபடுத்தப்பட்டதாகவோ பொத்த மதத்தின் வருகைக்கு முன் இவங்கையில் ஒரு மதமும் காணப்படவில்லை. பொத்த மதவருகைக்குமுற்பட்ட மதநம்பிக்கைகளைக் கவனித்த ஹலூஆன் திலாங் குறிப்பிடுகையில் முன்பு சிங்கள இராச்சியத்தில் ஒழுக்கக் கேடான சமய வழிபாடே காணப்பட்டது என்றும் புத்தர் இறந்து முதல் நூறு வருடங்களின்பின் அலோக ராஜனின் இலைய சகோதரனான மஹேந்திரர் எனப் பெயர் கொண்டவர் இவங்கைக்கு வந்து உண்மையான தர்மத்தின் அறிவைப் பரப்பி ஞர் என்றும் கூறியுள்ளான்.<sup>28</sup> இங்கு பொத்தத்திற்கு முதல் நிலவிய சமய நம்பிக்கை முறைகளை ஹலூஆன் திலாங் "ஒழுக்கக் கேடான சமய வழிபாட்டு முறை"<sup>29</sup> என வர்ணித்துள்ளான். ஹலூஆன் திலாங் கிறித்துவிற்குப் பிற்பட்ட ஏழாம் நூற்றுண்டைச் சேர்ந்தவருக இருந்தாலும் இம்முற்பட்ட மத நம்பிக்கைகள் பற்றிக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இக்கருத்தைத் தெரிவித்திருக்கலாம். இக்காலச் சமய நம்பிக்கைகளின் நன்கு ஒழுங்கு

படுத்தப்படாத தன்மையே ஹலூஆன் திலாங் அவற்றை ஒழுக்கக்கேடான நம் பிக்கைகள் எனக் கூற இடமளித்திருக்கலாம்.

பொத்தமத வருகைக்கு முன்னர் நிலவிய எல்லா வழிபாடுகளையும் மதக் கருத்துக்களையும் எடுத்தாராய்வது இக்கட்டுரையின் நோக்கமள்ளு. ஆகையால், நமது தேவையின் அடிப்படையில், இக்கால மதவழி பாட்டுமுறைகளுள் ஒன்றான இந்துமத வழி பாடு எத்தகைய நிலையில் இருந்தது என்பதைக் கவனிக்கலாம். மஹாவம்ஸம் தருகின்ற தகவல்கள் சிலவற்றிலிருந்து பொத்தமத வருகைக்கு முற்பட்டகாலத்துப் பிராமணர்களின் நடவடிக்கைகள் பற்றி அறிந்துகொள்ளலாம். விஜயன் இவங்கைக்கு வந்தமையினைப்பற்றிக் குறிப்பிடும்போது, விஜயனுடன் உபதிஸ்ஸ என்ற பிராமணனும் (உபதிஸ்ஸோ புரோகிதோ) கூடவந்தான் என்றும் அவன் அனுராத புரத்துக்கு வடக்கே உபதிஸ்ஸகாமம் என்ற கிராமத்தை அமைத்தான் என்றும் மஹாவம்ஸம் கூறுகின்றது.<sup>29</sup> இதே உபதிஸ்ஸ என்ற பிராமணனே, விஜயனின் இறப்புக்கும் பண்டுவாஸாதேவனின் வருகைக்கும் இடைப்பட்ட காலத்தில் இவங்கையில் அதிகாரம் பெற்றிருந்தான் என்றும் அறியப் படுகின்றது.<sup>30</sup> மேலும் பண்டுகாபயன் பற்றி மஹாவம்ஸம் குறிப்பிடும்போது பண்டுல எனப் பெயர்பெற்ற பிராமணன் ஒருவன் பற்றியும் குறிப்பிடுகின்றது. அதாவது பண்டுகாபயனின் தாய், அரச நடவடிக்கைகளில் பயிற்சிபெறச் செய்வதற்காகத் தனது மகனைப் பண்டுல என்ற பிராமணனிடம் ஒப்படைத்தாள்.<sup>31</sup> மேற்கொண்டு, மஹாவங்ஸம் கூறுவனவற்றி

27. S. Paranavitana, 'Pre - Buddhist Religious Beliefs in Ceylon', JRASCB, xxxi, No. 82 (1929), — பக். 302-328.

28. Hiuen Tsiang, Buddhist Records of the Western World, (Translated by Samuel Beal), Book XI, (London ? ), — பக். 246-47.

29. Mahavamsa, VII-44

30. S. Paranavitana, மு. கு. — பக். 321.

31. Mahavamsa, X, 21.

விருந்து இப் பண்டுல என்பவன் பணம் படைத்த, வேதங்களைக் கற்றுத் தேர்ந்த ஒருவனுக் இருந்தான் எனவும் அறிய வாம்.<sup>32</sup> பிற்பட்ட காலத்தில் தனது மாமன்மார்களுடன் நீண்ட போராட்டம் ஒன்றை நடத்தக்கூடியதாகப் பண்டுகாபய னுக்குப் போர்ப்பயிற்சியை அளித்தவன் இந்தப் பண்டுல என்பவனே.<sup>33</sup> இப் பிராமணனின் மகன் 'சந்திர' என்பவன் ஒரு புரோகிதனுக்கான கடமைகளை மேற் கொண்டதோடு ஒர் இராணுவத் தளபதி யாகவுமிருந்து பண்டுகாபயனுக்குச் சேவை செய்தான்.<sup>34</sup> தேவாநம்பியதில்லை தனது சமகால வட்டிந்திய ஆட்சியாளன் அலோ கனுக்குப் பரிசுப் பொருள்கள் அனுப்பிய போது தேவாநம்பியதில்லைன் மரு மகன் அறித்தா என்பவனுடன் அரசனின் புரோகிதனும் உடன் சென்றுன் என அறியப்படுகின்றது.<sup>35</sup> அனுராதபுரத்துக் குப் போதிமரக் கிளை கொண்டுவரப்பட்ட போது, கடற் றுறைமுகத்திலிருந்து நகருக் கிடைப்பட்ட பகுதியில் சமயாசாரப்படி பலதடவைகள் நிறுத்தி நிறுத்திக் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு நிறுத்தப்பட்ட இடங்கள் பற்றிக் குறிப்பிடுகையில், திவக்க எனப் பெயர்பெற்ற பிராமணனின் கிராமத் துக்குப் போகும் வழியிலும் போதி மரக் கிளை நிறுத்தப்பட்டது என மஹாவங்ஸம் குறிப்பிடுகின்றது.<sup>36</sup> இந்தப் பிராமணன் மிக முக்கியத்துவம் பெற்ற ஒருவனுக் இருந்தான் என்பதனை மஹாவங்ஸம் தரும் செய்திகளிலிருந்து கவனிக்க முடிகின்றது. அதாவது போதிமரம் நாட்டப்பட்டவைப் பத்தின்போது சமூகம் கொடுத்த முக்கியத் துவம் வாய்ந்தோரில் இப் பிராமணன் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளான்.<sup>37</sup>

32. Mahavamsa, x, 21.

33. மே. கு., 21—23

34. மே. கு.

35. மே. கு., xi, 20

36. மே. கு., xix, 37

37. மே. கு., 54

38. T. N. Bhattachariya, Hindu Castes and Sects, (Culcutta, 1896) — பக். 19—23.

39. A. L. Basham, The Wounder that was India, Third Edition, (Canberra, 1967) — பக். 121.

பிராமணர் பற்றி மஹாவங்ஸம் தரும் மேற்கூறிய தகவல்களைக் கவனித்துப் பார்க் கும்போது பெளத்தத்திற்கு முற்பட்ட இலங்கையின் சமூகத்தில் பிராமணர் குறிப் பிடத்தக்க நிலையைப் பெற்றிருந்தார்கள் என்ற வேண்டும். இக்காலத்திற் பிராமணர்கள் எவ்வாறு இத்தகைய குறிப்பிடத்தக்க ஒரு நிலையைப் பெற்றிருந்தார்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும். இதனை விளங்கிக் கொள்வதற்கு இக்காலமளவில் வட்டிந்திய சமூகத்தில் பிராமணர் பெற்றிருந்த நிலை பற்றிய அறிவு ஒரளவுக்கு அவசியமாகின் றது. வேதகால, பிற்பட்ட வேதகால நூல் களிலிருந்து, வட இந்திய சமூகத்தில் பிராமணர்கள் உயர்ந்த நிலையைப் பெற்றிருந்தார்கள் என்பதனை அறியலாம். பிராமணர் நிலை பற்றி அறிய நாம் பயன்படுத்தும் இக்கால அறநூல்கள் ஒரே வர்க்கத்தினரால் எழுதப்பட்ட நூல்களாகையால், இக்காலச் சமூகத்தில் பிராமணர் பெற்றிருந்த நிலை உயர்த்தப்பட்டிருக்கலாம் என்றாலும், நால்வகை வருண த்தவருள்ளும் பிராமணர் கூடிய அந்தஸ்தைப் பெற்றிருந்தார்கள் என்பதனை மறுப்பதற்கில்லை. சாஸ்திரங்களைக் கற்பதும், கற்ற சாஸ்திரங்களைப் போதிப்பதும், முதல் மூன்று வருணத்தவருக்குச் சமயச்சடங்குகள் செய்வதும், முதல் மூன்று வருணத்தவர்களிடமிருந்து கொடைகளை ஏற்பதும் இவர்களுக்கமைந்த கருமங்களாகக் கருதப்பட்டன.<sup>38</sup> பிற்பட்ட வேதகாலத்தில், பிராமணர் தாம் சட்டத்திலும் மேலானவர்கள் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்கள்.<sup>39</sup> கிறிஸ்துவுக்கு முற்பட்ட எட்டாம் அல்லது ஏழாம் நாற்றுண்டுக்குச் சேர்ந்ததாகக் கருதப்படும் பிந்திய வேதகால நூல்களுள் ஒன்றான்

ஐதரேய பிராமண நூல்<sup>40</sup> கூறுவதற் கிணங்க, யாகம் செய்ய விரும்பும் ஒவ் வொரு அரசனும் ஒரு புரோகிதனைக் கொள் டிருக்கவேண்டும். அல்லாவிடில் கடவுளர்கள் அந்த யாகத்திலுள்ள பொருள்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.<sup>41</sup> பிராமணன் என்ற சொல்லு முதலில், யாகம் நடைபெறும்போது, முழு யாகத்தையும் மேற்பார்வை செய்து சமயச் சடங்குகள் நடைபெறுகின்றபோது ஏற்படுகின்ற சில தவறுகள்கூல் யாகத்தில் தீய சக்திகளின் தலையீடு ஏற்படாமல் தடுப்பதற்காக மந்திர சக்தியிற் சிறப்புப்பயிற்சி பெற்றிருந்த குரு வுக்கு வழங்கப்பட்டதாகும்.<sup>42</sup> ஜாதகங்களிலும் பிராமணருக்கிருந்தகடமைகள் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. கூடாத கனவுகளின் மூலமோ அல்லது தீயசகுணங்களின் மூலமோ அரசனுக்கு ஏற்படும் ஆபத்துக்களைப் போக்குவதற்காகப் புரோகிதன் யாகங்கள் செய்ய வேண்டும். சமயச்சடங்குகளின்போது மாத்திரமன்றி நாளாந்த வாழ்க்கையிலும் அரசனுக்கு ஆலோசனை வழங்கும் முக்கிய ஆலோசகஞ்சகவும் பிராமணன் காணப்பட்டான்.<sup>43</sup> சிறிது பிற்பட்டகால மனுதர்ம சாஸ்திர நூலில் “மனித உருவிலுள்ள பெருந் தெய்வமாகப் பிராமணன் மதிக்கப் பட்டான் என்றும் அரசனும் பண்டயினரும் அவனது உரிமைகளை மீற முயற்சித்தால் பிராமணன் பெற்றிருந்த ஆத்மீக சக்தி அவர்களை அழித்து விடும் என்றும்” கூறப்பட்டுள்ளது.<sup>44</sup>

மேந்குறியவற்றைக் கவனிக்கும்போது வேதகாலத்திலும் அதனைத் தொடர்ந்து பிற்பட்ட வேதகாலத்திலும்,

தர்மஸுத்திர, தர்மசாஸ் திர காலத்திலும் பிராமணர்கள் சமுகத்தில் ஏனைய வருணத்தவரைக் காட்டிலும் உயர்வான நிலையைப் பெற்றிருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது. மஹாவங்ஸம் தரும் குறிப்புக்களிலிருந்து, இக்கால இலங்கையின் சமுகத்திலும் பிராமணர் சௌகாக்குப் பெற்றிருந்ததை முன்பு கவனித்தோம்: இக்காலமளவில், ஏற்பட்ட வட இந்தியாவுடனை வியாபார, குடியேற்றத் தொடர்புகளின் காரணமாகச் சமகால வடத்திய கலாசாரத்தின் பாதிப்பு இலங்கையிலும் ஏற்படலாயிற்று. கிறிஸ்துவுக்கு முற்பட்ட மூன்றாம் நூற்றுண்டுக்குப் பின்னர் அதாவது பெளத்த மத வருகைக்குப் பின்னுள்ள காலத்திருந்து கி. மு. முதலாம் நூற்றுண்டு முடியவள்ள காலப் பகுதியில், இலங்கையில் பிராமணர்கள் பற்றி மஹாவங்ஸம் ஒரு சில தகவல்களையே தருகின்றது. இலங்கையில் எல்லாளரின் ஆட்சிக் காலத்தில் (கி. மு 145-101) மிகிந்தலைக்குக் கிட்டவுள்ள துவார மண்டலம் என்ற கிராமத்தில் இருந்த குண்டலை எனப் பெயர்கொண்ட பிராமணன் பற்றி மஹாவங்ஸம் குறிப்பிட்டுள்ளது. மஹாவங்ஸம் கூறுவதிலிருந்து, எல்லாளரின் அதிகாரத்துக் குட்பட்ட பிரதேசத்தில் இப்பிராமணன் இருந்த போதிலும் காக்கவண்ண தீவனுக்கு ஆசரவாளருக் கீருந்தான் என அறியலாம்.<sup>45</sup> காக்கவண்ணதீவனின் புரோகிதனகை இருந்தவனின் மகள் சிரிகாவி என்பவள் கல்வி யில் தேர்ந்திருந்தான் என்றும் பின்னர் பிக்குணி சங்கத்திற் சேர்ந்துகொண்டாள் என்றும் தீவங்ஸத்தினால் அறியலாம்.<sup>46</sup>

#### 40. மே. கு. — 82

41. Martin Hang (Editor), Aitareya Brahmanam of the Rigveda, The Sacred Books of the Hindus, VII 24.
42. A. L. Basham, மு. கு., பக. 140.
43. H. Ellawala, Social History of Early Ceylon, 1969, — பக. 12.
44. F. Max Muller (Editor), The Laws of Manu, Sacred Books of the East, Vol. xxv, IX 317.
45. Mahavamsa, — xxiii, 24-26
46. B. C. Law (Editor), The Dipavamsa, A Historical Poem of the 4th century A. D., (February, 1059), 18, 21.

வட்டகாமினி அபயன் காலத்தில் (கி. மு. 44, 29-17) ஜேஹன் த்திலிருந்து திஸ்ஸ எனப் பெயர்கொண்ட பிராமணன் ஒருவன் வட்டகாமினிக் கெதிராகக் கலகம் செய்தான் என மஹாவங்ஸம் குறிப்பிடுகின்றது.<sup>47</sup>

நாம் மேலே கவனித்ததுபோல, கி. மு. மூன்றும் நூற்றுண்டுக்கும் கி. மு. முதலாம் நூற்றுண்டு முடிவிற்குமிடைப்பட்ட காலத்தில், பிராமணர் பற்றி மஹாவங்ஸம் ஒரு சில தகவல்களையே தந்தாலும், இக்காலத்

துக்குரியனவான நமக்குக் கிடைக்கும் சாசனங்கள் பிராமணர் பற்றிய குறிப்புக்களைத் தருகின்றன. கிறிஸ்தவுக்கு முற்பட்ட மூன்றும் நூற்றுண்டு லிருந்து இக்காலமளவில் கொடுக்கப்பட்ட குகைத்தானங்களைப் பதிவு செய்வதற்காகப் பொறிக்கப்பட்ட குகைச் சாசனங்கள், மற்றும் பிராஹ்மி சாசனங்கள் பிராமணர் பற்றிய சில தகவல்களைத் தருகின்றன. பிராமணர் பற்றிய குறிப்புக்களைத் தரும் இக்காலத்துக்குரிய சாசனங்கள் பற்றிய விபரம் பின்வருமாறு:<sup>48</sup>

தொடர்	காலன	இடம்	மாவட்டம்	விபரங்கள்
இல.	இல.			
1.	67	ராஜசிரிகந்த	அனுராதபுரம்	பிராமணனின் மகன் 'ரெத' என்பவனின் குகை சங்கத்துக்குக் கொடுக்கப்படுகிறது.
2.	124	ஹந்தகல	அனுராதபுரம்	பிராமணனின் மகன் புஸ்ஸதேவனின் குகை சங்கத்துக்குக் கொடுக்கப்படுகிறது:
3.	205	யாக்கல	அனுராதபுரம்	கோணிகல் என்ற பிராமணனின் மகன் விஜிதசேனனின் குகை.
4.	228	மஹா	அனுராதபுரம்	பூஜிக்கத்தக்க பிராமணன் திஸ்ஸவின் குகை சங்கத்துக்குக் கொடுக்கப்படுகிறது.
5.	242	நிற்றிகல—	அனுராதபுரம்	உத்தர என்ற பிராமணனின் மகன் குட்ட என்பவனின் குகை.
6.	296	கந்தேகமகந்த	பொலன்னருவை	பருமகர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்த உத்திய என்ற பிராமணனின் குகை சங்கத்துக்குக் கொடுக்கப்படுகின்றது.
7.	545	கோங்கல	அம்பாறை	அதிமதக என்ற பிராமணனின் குகை சங்கத்துக்குக் கொடுக்கப்படுகின்றது.
8.	577	மண்டகல	அம்பாந் தோட்டை	பிராமணனின் மகன் பூதி என்பவன் பற்றியது
9.	589	மண்டகல	அம்பாந் தோட்டை	ஸாமண என்ற பிராமணனின் குகை சங்கத்துக்குக் கொடுக்கப்படுகின்றது.
10.	601	மஹாஸிதுல் பவுவ	அம்பாந் தோட்டை	வச்ச என்ற பிராமணனது மகனின் குகை.
11.	656	விதுஸ்பவுவ	அம்பாந் தோட்டை	கோதம என்ற பிராமணனின் குகை சங்கத்துக்குக் கொடுக்கப்படுகின்றது.

47. Mahavamsa, XXXIII, 37-41.

48. இங்கு கொடுக்கப்படுகின்ற சாசன இலக்கம் என்பது பரணவிதான் அவர்களின் Archaeological Survey of Ceylon; Inscriptions of Ceylon (Vol. 1—1970) என்ற நலில் தரப்பட்டுள்ள சாசன இலக்கங்களைச் சூதிப்பதாகும். பரணவிதான் தந்துள்ள சாசன வாசிப்புக்களின் அடிப்படையிலேயே இச்சாசனங்கள் ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தொடர் காலன இல. இல.	இடம்	யாவட்டம்	விபரங்கள்
12. 812	மொலகொட	கண்டி	பருமகர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்த ஸலரிய என்பவனின் மகன் தத்தக என்ற பிராமணனின் குகை சங்கத்துக்குக் கொடுக்கப்படுகின்றது.
13. 814	பம்பறகல	கண்டி	கொஜற என்ற பிராமணனின் மகனும் நாக அரசன் பொசனி என்பவனின் மனைவியமான தத்த என்பவளது குகை.
14. 838	தம்புல்ல	மாத்தனை	பருமகர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்த திஸ்ஸ என்ற பிராமணனின் குகை சங்கத்துக்குக் கொடுக்கப்படுகின்றது.
15. 1003	ஸ்வெறுவ	குருநாகல்	வஸ்கணி என்ற பிராமணனின் மகன் ஸோமதேவனின் குகை.
16. 1045	தியபத்த	குருநாகல் விஹாரை	மொக்கவி என்ற பிராமணனின் மகனும் பருமகர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்த வருமான மஜ்ஜிம என்பவனின் மகன் தத்த வின் குகை சங்கத்துக்குக் கொடுக்கப்படுகின்றது.
17. 1059	பிச்சண்டியாவ	புத்தளம்	கடவுளர்களின் நண்பனும் (தேவநம்பிய காமினி திஸ்ஸ எனப் பெயர்பெற்றிருந்த வனுமான அரசனுக்கு வைத்தியனுக்கிருந்த கோடூதி என்ற பிராமணனின் குகை சங்கத்துக்குக் கொடுக்கப்படுகின்றது. விவூதி என்பவன் கொடுத்த குகைத் தானமும் இதில் குறிப்பிடப்படுகிறது).
18. 1060	பிச்சண்டியாவ	புத்தளம்	கடவுளர்களின் நண்பனுன (தேவாநம்பிய) அரசனுக்கு ஆசிரியனுக் கிருந்த கோடூதி என்ற பிராமணனின் குகை.
19. 1065	பிச்சண்டியாவ	புத்தளம்	புல்ஸக என்ற பிராமணனின் மகன் புனபஸாகுத்த என்பவனின் குகை.
20. 1111	மிஹிந்தலை	அனுராதபுரம்	ஸ்ரீஹ என்ற பிராமணனின் மகன் தேவ என்பவனின் குகை சங்கத்துக்குக் கொடுக்கப்படுகின்றது;
21. 1136	ஹந்தகல	அனுராதபுரம்	பருமகர் <sup>49</sup> என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்த பிராமணனின் மகன் குத்த என்பவனின் குகை சங்கத்துக்குக் கொடுக்கப்படுகின்றது.
22. 1194	ரணசிரமட	குருநாகல்	பிராமணனின் மகனும் தம்மகுப்த என்பவனின் சகோதரனுமான மஹாதத்த என்பவனின் குகை சங்கத்துக்குக் கொடுக்கப்படுகின்றது.
49.	பருமகர் என்ற சொல்லு, உயர்ந்த கிளையில் இங்கத் அகிகாரியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு விருதுப் பெயராகும். இச்சொல் பற்றிய விரிவான விளக்கத்திற்கு — C. W. Nicholas, 'Some Offices and Titles in the Early Sinhalese Kingdom', University of Ceylon Review, (UCR), 8, No. 2, (April, 1950), — பக. 116-28;		

மேலே நாம் கவனித்த, நேரடியாகப் பிராமணர் பற்றிய தகவல்களைத் தருகின்ற சாஸனங்களையிட, இக்காலத்து வேறுசில பிராமிச் சாசனங்களிலும் பிராமணர் பற்றிய குறிப்புக்கள் இருக்கின்றன என ஊக்த்தின் அடிப்படையிற் பரணவிதான் தெரிவித்துள்ளார். ஸிதுல்பவுவ என்ற இடத்துச் சாசனம் குறிப்பிடும் ஆசிரியர் பராஸரி என்பவனும், கதருவவ இடத்துச் சாசனத்தில் வரும் வஹிதி என்பவனும், பறமாகந்த என்ற இடத்துச் சாசனம் குறிப்பிடும் வஹிரிமத என்பவனும், மிலிந் தலைச் சாசனம் குறிக்கும் பொதிமலை என்பவனும், நதாகம என்றஇடத்துச் சாசனத்தில் வரும் அதக என்பவனும் பிராமணர்களாக இருக்கவேண்டும் எனப் பரணவிதான் கருதுகிறார்.<sup>50</sup> இருந்தும் இவை சந்தேகத்திற்கிடமான தகவல்களாகக் காணப்படுகின்றமையால் இவற்றை ஆதாரங்களாகச் சேர்த்துக்கொள்ள முடியாமல் உள்ளது.

மேலே எடுத்துக் காட்டப்பட்டுள்ள பட்டியலில், கிழக்கு மாகாணத்தில் குறிப்பாகத் திருகோணமலை மாவட்டத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பிராமணர் பற்றிய இக்காலச் சாசனங்கள் காணப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இக்காலத்துக்குரிய ஆயிரக் கணக்கான சாசனங்களில் ஏறத்தாழ இருபத்திரண்டு சாசனங்களில் மாத்திரம் பிராமணர் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. சில மாகாணங்களிலிருந்து கிடைக்கின்ற சாசனங்களில் மாத்திரம் பிராமணர் பற்றிய குறிப்புக்கள் காணப்படுவதால், இலங்கையின் ஏனைய மாகாணங்களில் பிராமணர் இருக்கவில்லை என்பது பொருளாகாது. பிராமிச்சாசனங்கள் காணப்படும் இடங்கள் சிங்களவரின் ஆரம்பக் குடியேற்றறங்களைக் காட்டுகின்றன என்றும் அதே நேரத்தில் பிராமிச் சாசனங்கள் காணப்படாத இடங்களில் சிங்களவரின் ஆரம்பக் குடியேற்றறங்கள் இருக்கவில்லை என்பது அர்த்தமாகாது என்றும் பிராமிச்சாசனங்களைக் காட்டுவதுபோலப்<sup>51</sup> பிராமணர் பற்றிய குறிப்புக்களைத் தருகின்ற சாசனங்கள் இல்லாவிடங்களிற் பிராமணர்கள் இருக்கவில்லை என்பது அர்த்தமாகாது. வெறும் என்னிக்கையைப் பொறுத்து அதாவது ஆயிரக்கணக்கான சாசனங்களுள் இருபத்திரண்டு சாசனங்கள் எனக்கவனிக்கும் போது பிராமணர் பற்றிய தகவல்களைத் தரும் தழிழ்ச் சாசனங்கள் மிக மிகச் சுறைவாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரைப் பற்றி அவ்வளவு சமூகப் பிரிவினரைப் பற்றிக் குறிப்பிடுகின்ற சாசனங்கள் என்று எடுத்துக்கொண்டால் இந்த இருபத்திரண்டு சாசனங்கள் என்பதே குறிப்பிடத்தக்க எண்ணிக்கை எனக் கொள்ளவேண்டும்.

பிராமணர் பற்றிய மேற்குறிப்பிட்ட சாசனங்கள் தரும் விபரங்களை நாம் கவனிக்கையில், அனேகமாக அவ்வெல்லாச் சாசனங்களும் பொதுத் தங்களுக்குப் பிராமணர் கொடுத்த குகைத் தானங்களையே குறிப்பிடுகின்றன. இக்காலமான வில், பொதுத் தங்களுக்குப் பிராமணர் அளித்த ஆதாரவு என்ன அடிப்படையில் அமைந்திருந்தது என விளக்குதல் கஷ்டமாகும். அதாவது இக்காலமளவில் ஏனையோர் குகைத்தானங்கள் அளித்ததுபோலத் தாங்களும் தானம் அளித்தார்களா அவ்வளவு தானம் அளிக்கவேண்டிய தவிர்க்க முடியாத தேவை ஏதாவது அவர்களை எதிர்நோக்கியிருக்கலாமா என்பது பிரச்சினைக்குரியதாகும்.

கிறிஸ்துவுக்கு முற்பட்ட ஆரும், ஐந்தாம் நூற்றுண்டுகளில் வட இந்தியாவில் ஏற்பட்ட சமயக் குழுறவுகள் அதாவது பிராமண மதக் கருத்துக்களுக் கெதுராகச் சமண பொத்தக் கருத்துக்களின் மோதுதல்கள் ஏற்பட்டன.<sup>52</sup> வர்த்தமான

50. S. Paranavitana, மே. கு. — பக். /XIX — /XX.

51. மே. கு. — பக். XVI.

52. B. N. Luria, Evolution of Indian Culture, (Agra, 1955), பக். 119–165

R. C. Majumdar, The Age of Imperial Unity, (Bombay, 1951), Vol. III.

வஹாவீரரும் கெளதமபுத்தரும், பிராமண மதக் கருத்துக்களுக்கு எதிராகத் தெரிவித்தவை மக்கள் மனதைக் கவரத்தக்கவையாக இருந்தமையால், பிராமண மதம் அது முன்பு பெற்றிருந்த செல்வாக்கின் அளவை இப்போது பெற்றிருக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பிராமணரின் நிலையிலும் தளர்ச்சி ஏற்பட்டிருக்கவேண்டும். அதே நேரத்தில், இச் சமயக் குழுறல் நடந்த காலத்துக்குப் பிற்பட எழுதப்பட்ட தர்மசாஸ்திர நூல்களில் பிராமணர்கள் சமூகத்திற் பெற்றிருந்த உயர்வான நிலை கூறப்பட்டுள்ளது.<sup>53</sup> ஒரே வர்க்கத்தின் ராஸ் எழுதப்பட்டவை எனக்குறித் தர்மசாஸ்திர நூல்கள் கூறுவனவற்றை நாம் தட்டிவிட முடியாது. இருந்தும் சமண பெளத்த மதக் கருத்துக்களினால் பிராமண மதக் கருத்துக்கள் பாதிக்கப்பட்டபோது சமய விவகாரங்கள் குறித்துப் பிராமணர்களின் உதவி முன்பு வேண்டப்பட்டதைக் காட்டிலும் இப்போது குறைவாக வேண்டப்பட்டிருக்கவேண்டும் எனலாம்.

இலங்கையைப் பொறுத்தவரையிற்கிறிஸ்துவுக்கு முற்பட்ட மூன்றாம் நூற்றுண்டுக்குமுன் இன்னுஞ் சிறப்பாகக் கூறுவதாக இருந்தால் பெளத்த மதத்தின் வருகைக்கு முன்னர் பிராமணர் சமூகத்தில் எத்தகைய ஒரு நிலையைப் பெற்றிருந்தார்களோ அதே நிலையைப் பெளத்த மத வருகைக்குப் பின் பெற்றவர்களாகக் காணப்படவில்லை.<sup>54</sup> பெளத்த மதம் அரசு ஆதரவுடன்கேயே இலங்கையிற் பரப்பப்பட்டது. அரசு ஆதரவைப் பெற்றிருந்த இம்மதம் மக்களாதரவையும் குறிப்பிடத் தக்க அளவிற் பெற்றுக்கொண்டது. தேவா

நம்பிய தில்லனுக்கு (கி. மு. 247 – 207)ப் பின் வந்த அரசர்களும் பெளத்தத்திற்கே தமது ஆதரவை அளித்தனர். இத்தகைய குழந்தையில் பெளத்த மத வருகைக்கு முன் பிராமணர் எத்தகைய அரசு ஆதரவைப் பெற்றிருந்தார்களோ அதே ஆதரவைப் பெளத்தத்தின் பின் பெற்றிருந்திருப்பார்கள் என எதிர்பார்க்கமுடியாது; அத்துடன் சமயவிவகாரங்கள் குறித்துப் பிராமணர்களுக்கான தேவையும் பெளத்தமத அரசுக்குக் குறைவாக இருந்திருக்கவேண்டும். இத்தகைய நிலையில் தமது நிலையைத் தொடர்ந்து பாதுகாக்கக் கருதிய பிராமணர் பெளத்தமத ஆதரவாளர்களாகவும் தமக்காக அமைந்த சொந்தத் தொழில்களுடன் வேறு தொழில்களைச் செய்வோராகவும் காணப்பட்டார்கள் எனலாம்.

கிறிஸ்துவுக்கு முற்பட்ட மூன்றாம் நூற்றுண்டுக்கு முற்பட்ட காலத்திற் செய்தது போலக் கிறிஸ்துவுக்கு முற்பட்ட மூன்றாம் நூற்றுண்டுக்குப் பின்னரும் பிராமணர் அரசர்களுக்கு ஆசிரியராக இருந்தனர். பிச்சண்டியாவ என்ற இடத்து (புத்தளம் மாவட்டம்)ச் சாசனம், கோபுதி என்ற பிராமணன் அரசன் ஒருவனுக்கு ஆசிரியரை இருந்தமை பற்றிக் கூறுகின்றது.<sup>55</sup> அதே நேரத்தில் இதே பிராமணன் அரசு குக்கு வைத்தியனுக இருத்தான் என்றும் அறியலாம். பருமக என்ற அந்தஸ்துபுப் பெற்றிருந்த பிராமணன் ஒருவனின் மகன் வில்லுகள் செய்யும் தொழிலை மேற்கொண்டவனுக இருந்தான். அத்துடன் சாசனங்கள் குறிப்பிடும் பிராமணர்களில் ஐந்து பேர் பருமகர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்தனர் எனவும் அறியலாம்.<sup>55</sup>

53. மறுதர்ம சாஸ்திரம், பிராமண மனித உறவிலுள்ள தெய்வம் என்றும் அவனுடைய உரிமைகளை மீற முயற்சித்தால் அவன் பெற்றுள்ள தெய்வீச சக்தி அரசனையும் அவனது படையையும் அழித்துவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
54. இருந்தும் இவர்களுடைய தளர்ச்சி சிலை தற்காலிகமாகவே இருந்தது. தளர்ச்சியற்ற இதே சக்தி மிக விவரவில் தலைதுக்குவதனைக் காணலாம். தவிர்க்கமுடியாத நிலையில் தளர்வதும் சக்தி பின்னர் ஏற்படும் தனக்குக்கூட குழந்தையில் தலைதுக்குவது வரலாற்றில் அடிக்கடி காணப்படும் ஒன்றாகும். இதே நிலையில்தான் இக்காலப் பிராமணர் கடவுடிக்கைகளையும் கானுகின்றோம்.
54. S. Paranavitana, Inscriptions of Ceylon, இல. 1060, — பக. 83.
55. சாசன இலக்கங்கள் : 296, 812, 838, 1045, 1136.

பிராமணர்களாக இருந்துகொண்டு இவர்கள் பெளத்த மதத்திற்கு அளித்த ஆதரவும், மற்றும் தமிழரசன் (எல்லாளன்) அதிகாரம் வலுவற்றிருந்தும் அவனது அதிகாரத்துப்பட்ட பிரதேசத்தில் இருந்து கொண்டு குண்டல என்ற பிராமணன் சிங்கள அரசனுக்கு ஆதரவளித்தமையும் குறிப்பிடத்தக்கவையாகும். தமது நிலையைப் பாதுகாத்துக் கொள்வதனை நோக்க மாகக் கொண்டு பெளத்த சங்கத்திற்கு ஆதரவு அளித்துவந்தாலும் சந்தர்ப்பம் கிடைத்தபோது பிராமணர் தமக்குரிய இடத்தைப் பெறுவதற்கு முயற்சித்திருக்கிறார்கள் என வேண்டும். வட்டகாமினி அபயன் ஆட்சிக்காலத்தில் திஸ்ஸ என்ற பிராமணன் ஏற்படுத்திய கலகத்தைப் பற்றி மஹாவங்ஸம் குறிப்பிட்டாலும்<sup>56</sup> இக்கலகத்தினால் ஏற்பட்ட விளைவுகளைக் குறிப்பிடவில்லை. உரை நூல்களிலிருந்து, பெளத்த மத வியாக்கியான ஸ்கள் எழுதி வைக்குமளவிற்குக் குறிப்பிடத்தக்க விளைவு இக் கலகம் ஏற்படுத்தியது என வறியலாம்.<sup>57</sup> ஸம்மாஹவினேதலி என்ற நூல் கூறுவதிலிருந்து இவன் பெருமளவு அதிகாரத்தைப் பெற்றிருந்தான் என அறியலாம். பெளத்த பிக்குகளின் கவனத்தைக் குறிப்பிடத்தக்க அளவில் ஈர்க்கத்தக்க முறையில் இவன் நடத்திய கலகத்தினால் “சண்டாளன்” என்ற அவப் பெயரைப் பிராமணன் பெற்றுக்கொள்ள நேரிட்டது.<sup>58</sup> பிற்பட்ட காலத்திற் விற்நாக என்ற பிராமணன் விளைவித்த கலகமும் பெளத்த மதத்திற்கெதிரான கலகமாகவே விளங்கியது.<sup>59</sup>

இவக்கிய நால்களிலிருந்தும் சாசனங்களிலிருந்தும் கிடைக்கின்ற தகவல்களைக்

கொண்டு நாம் இதுவரை கவனித்தவற்றைத் தொகுத்துக் கூறலாம். கிறிஸ்துவக்கு முற்பட்ட, ஏறத்தாழ ஆறும் நூற்றுண்டளவில் இருந்து கி. மு. முதலாம் நூற்றுண்டின் முடிவு வரையுள்ள காலப்பகுதியில் இடையீடின்றிப் பிராமணர்களின் நடவடிக்கைகள் இருந்து வந்திருக்கின்றன. பெளத்த மத வருகைக்கு முன் இருந்த அதே அளவிற்கு, பின்னரும் ஆதிக்கமுடையவர்களாக விளங்காவிட்டாலும் தொடர்ந்து சமூகத்தில் தமது நிலையைப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள் என்றும் சந்தர்ப்பம் வந்தபோது தமது உண்மையான நிலையை மீட்டுக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிகின்றது.

பிராமணர் பற்றியும் அவர்களது நடவடிக்கைகள் பற்றியும் நாம் அறிந்து கொள்வதற்கை விடப் பெளத்த மதத்தின் வருகைக்கு முற்பட்ட காலத்திலேயே சிவ வழிபாடு நிலவியது எனக் கொள்ளவும் தகவல்களைப் பெற முடிகின்றது. பண்டுகாபயன் ஆட்சி பற்றிக் கவனிக்கையில், அவன் சிவலிங்கக் கோவில் ஒன்றைக் கட்டினால் எனத் தெரிகிறது.<sup>60</sup> இதுபற்றிய விபரத்தைப் பின்னர் பார்க்கலாம். இவக்கிய ஆதாரங்களிலிருந்தும் சாசன ஆதாரங்களிலிருந்தும் கிறிஸ்துவக்கு முற்பட்ட காலத்தில் ‘சிவ’ என்ற பெயரையும், ‘சிவ’ என்று தொடங்கும் பெயரையும், ‘சிவ’ என்பதனுடன் முடியும் பெயரையும் அரசர்கள் சிலரும் பொதுமக்கள் பலரும் பெற்றிருந்தமையை அறியலாம். இக்காலச் சாசனங்களில் ‘சிவ’ என்பதுடன் வரும் பெயர்களைக் கொண்டு, “இவை இக்காலத்திற் சிவ வணக்கம் இருந்தது என்பதைக் காட்டுகின்றன” எனப் பரணவிதான்

56. Mahavamsa, XXXII, 37 - 41

57. C. W. Nicholas, ‘Brahmanas in the Early Sinhalese Kingdom’ UCR., Vol. 8, No. 4, (October, 1950), பக். 259; E. W. Adikaram, மு. கு., பக். 73-74.

58. H. Ellawala, மு. கு., பக். 15

59. மே. கு.

60. Mahavamsa, x, 102; S. Paranavitana, ‘Pre-Buddhist Religious Beliefs in Ceylon’, பக். 326

அவர்கள் கூறியுள்ளார்கள்.<sup>61</sup> வெறும் பெயரடிப்படையில் சிவ என்ற பெயருடையோர் எப்போதும் சிவ வணக்கத்தவர்களாகவே இருந்தார்கள் எனக் கூறுவது கஷ்டமாக இருந்தாலும், குறிப்பிட்ட 'சிவ' என்பதுடன் தொடர்புபட்ட பெயர்கள் இந்து மதம் கிறிஸ்துவக்குழுற்பட்டாலென்கையிலே ஒரு காலப் பகுதியிலாவது நிலவியது எனக் காட்ட உதவுகின்றன. அத்துடன் இந்து மதம் நிலவியமை பற்றி வேறு ஆதாரங்களி விருந்து நாம் பெறுகின்றவற்றை உறுதிப் படுத்துவதிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. பொத்தத்திற்கு முற்பட்ட காலத் திலேயே 'சிவ' என்ற பெயரைப் பெற்றிருந்தோர் பற்றி யறியக்கூடியதாகவுள்ளது. உதாரணமாக 'சிவ' என்ற இளவரசன்,<sup>62</sup> பண்டுவாசனின் பதினெட்டு பிள்ளைகளுள்

ஒருவன் 'சிவ' என்ற பெயரைப் பெற்றிருந்தான்,<sup>63</sup> பண்டுகாபயனின் மாமன்மார்க்களில் ஒருவன் கிரிகந்தசிவ,<sup>64</sup> அஸேலனின் எட்டுச் சகோதரர்களில் ஒருவன் மஹா சிவ,<sup>65</sup> தேவாநம்பியதீஸனின் தந்தை முட்டசிவ<sup>66</sup> என்போரைக் குறிப்பிடலாம். கி. மு. முன்றும் நூற்றுண்டுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையிற் சிவலிங்க வழி பாடு நிலவியது எனக் கொள்ள நமக்குக் கிடைக்கும் ஆதாரங்களை மேற்குறிப்பிட்ட பெயர்கள் உதவிடப்படுத்துவனவாகவுள்ளன. இவற்றைவிடக் கிறிஸ்துவக்கு முற்பட்ட முன்றும் நூற்றுண்டிலிருந்து கிடைக்கின்ற சாசனங்கள் பலவற்றிலும் 'சிவ'வுடன் தொடர்புபட்ட பெயர்கள் வருவதைக் காணலாம். சிவ என்ற சொல் லுத் தொடர்புடைய பெயர்களைக் கொண்டிருக்கும் சாசனங்கள் பின்வருமாறு :

தொடர் சான	இல.	இடம்	மாவட்டம்	விபரங்கள்
1.	29	மிஹிந்தலை	அனுராதபுரம்	சிவ என்ற இளவரசனின் குகை.
2.	40	மிஹிந்தலை	அனுராதபுரம்	கிராமச்சபை உறுப்பினரான சிவ என்பவனின் மகன் உப்பலா.
3.	152	பிராஹ்மண்யாகம	அனுராதபுரம்	பருமகர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்த சிவனின் குகை.
4.	153	பிராஹ்மண்யாகம	அனுராதபுரம்	பருமகர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்த சிவனின் குகை.
5.	161	பிராஹ்மண்யாகம	அனுராதபுரம்	கிராமச்சபை உறுப்பினன் கால—சிவனின் குகை.
6.	215	மஹாஅலகமுவ	அனுராதபுரம்	குட—சிவனின் மகன் கலு என்பவன்.
7.	243	நிற்றிகல— அஞ்சியகந்த	அனுராதபுரம்	சிவ—குட்ட என்ற தலைவனின் குகை.
8.	282	திம்புலாகல	பொலன்னறுவை	சிவனின் குடும்பத்தினரது குகை.
9.	301	முதுகல்ல	..	மஜ்ஜிம் என்பவனது மகன் சிவ.
10.	304	முதுகல்ல	..	சிவ என்ற இளவரசனது குகை.
11.	309	முதுகல்ல	..	கிராமச்சபை உறுப்பினன் சிவ.
61.		Paranavitana, மே. கு. — பக். 327.		
62.		Dipavamsa, 18, 45.		
63.		மே. கு. 10, 3.		
64.		Mahavamsa, X, 29.		
65.		மே. கு., XXI, பக். 143, அடிக்குறிப்பு 3.		
66.		மே. கு., XI, I.		

தொடர் காலனி	இடம்	மாவட்டம்	வியரங்கள்
இல. இல:			
12.	315 முதுகல்ல	பொலன்னறுவை	பூசிக்கத்தக்க சிவனின் குகை.
13.	333 எறுபொத்தானை	வவுனியா	பருமகர் என்ற அந்தஸ்தைப் பெற் றிருந்த குட-சிவனின் மகன்.
14.	401 நியந்தவருகல	மட்டக்களப்பு	பூசிக்கத்தக்க சிவ.
15.	402 நியந்தவருகல	மட்டக்களப்பு	சிவ என்ற தலைவனின் குகை.
16.	431 ரஜகல	மட்டக்களப்பு	தேரர் சிவனின் குகை.
17.	443 ரஜகல	மட்டக்களப்பு	சிவபூதி என்ற தலைவனின் சுபதித்த என்ற குகை.
18.	449 ரஜகல	மட்டக்களப்பு	தேரர் சிவவின் குகை.
19.	450 ரஜகல	மட்டக்களப்பு	தேரர் சிவ.
20.	478 தமணை	அம்பாறை	சிவ என்ற பக்தவின் குகை.
21.	518 பம்பருகல்-தலாவ	அம்பாறை	சிவ என்ற குடும்பத்தவனின் குகை.
22.	537 வெல்லெற்கல்கந்த	அம்பாறை	சிவரக்கித என்ற தலைவனின் குகை.
23.	608 விதுல்பவுவ	அம்பாந் தோட்டை	சிவனபுதிய என்ற தலைவனின் குகை.
24.	623 விதுல்பவுவ- கொறவாகல	அம்பாந் தோட்டை	கிராமச்சபை உறுப்பினன் சிவவின் மகன் கம்போஜாவின் குகை.
25.	624 விதுல்பவுவ- கொறவாகல	அம்பாந் தோட்டை	கிராமச் சபை உறுப்பினர் சிவவின் குகை.
26.	625 விதுல்பவுவ- கொறவாகல	அம்பாந் தோட்டை	சிவ என்ற கிராமச்சபை உறுப்பினன் மகன் கம்போஜாவின் குகை.
27.	626 விதுல்பவுவ- கொறவாகல	அம்பாந் தோட்டை	சிவ என்ற தலைவனின் குகை.
28.	633 விதுல்பவுவ- கொறவாகல	அம்பாந் தோட்டை	சிவகுடக என்ற தலைவனது (குகை).
29.	660 விதுல்பவுவ- கொறவாகல	அம்பாந் தோட்டை	வியாபாரி சிவவினதும் மற்றும் கலச என்பவனதும் குகை;
30.	679 மகுல் மஹ விஹாரை	அம்பாந் தோட்டை	சிவ என்ற குடும்பத்தவனின் குகை,
31.	685 ஆகாஸ்சேத்திய	அம்பாந் தோட்டை	சிவ என்ற குடும்பத்தவனின் குகை.
32.	733 வல எல்லுகொட- கந்த	மொன்றுகல	சிவகுட்ட என்பவனின் குகை.
33.	755 கஹட அடுதெல	பதுளை	சிவ என்ற பக்தியுள் பெண்.
34.	756 ஓலகம்கல	பதுளை	சிவ என்ற அரசனின் கொடை
35.	757 ஓலகம்கல	பதுளை	சிவ என்ற இளவரசனின் மஹா கதல்ஸன என்ற குகை
36.	768 கிரிமகுல்கொல்ல	இரத்தினபுரி	மஹாசிவ என்ற இளவரசனின் மனைபதல்ஸன என்ற குகை,
37.	780 கலீபாய	இரத்தினபுரி	சிவ என்ற கிராமச்சபை உறுப்பின னின் குடும்பத்தின் தானம்.
38.	786 வெணகல	கேகாலை	சிவ என்ற இளவரசனின் மகன் துஹதர என்பவனின் குகை.

கொட்ட காலன் இல. இல:	இடம்	மாவட்டம்	விபரங்கள்
39.	792 யதஹெலன- விகாரை	கேகாலீ	சிவ என்ற இளவரசனின் மகனும் இளவரசனுமான துலதர என்பவ னின் குகை.
40.	793 யதஹெலன விகாரை	கேகாலீ	காமனி சிவ என்பவனின் குகை.
41.	796 யதஹெலன விகாரை	கேகாலீ	சிவநகர என்ற இடத்து ஒரு பகுதி நிலம் காமனி சிவ என்பவனுல் கொடுக்கப்பட்டது.
42.	797. அதுகொடை	கேகாலீ	சிவ என்ற கிராமச்சபை உறுப்பின னின் குகை.
43.	808 துங்வல	கண்டி	பருமகர் என்ற அந்தஸ்தைப் பெற் றிருந்த சிவ என்பவனுல் வடிவாக அமைக்கப்பட்ட குகை.
44.	821 அலுவிஹாரை	மாத்தளை	சிவகுட்டவினுடையது.
45.	823 காணேசெதற விஹாரை	மாத்தளை	சிவனின் குகை.
46.	841 தம்புல்ல	மாத்தளை	தேரர் சிவகுடவின் சீடனுன தேரர் குட்ட என்பவரின் குகை.
47.	853 தம்புல்ல	மாத்தளை	சிவ என்ற பக்தியுள்ள பெண்.
48.	873 பிதுருகல	மாத்தளை	கொலகமத்து சிவ என்பவனின் மகன் மஜ்ஜிம்.
49.	906 விஹாரெகம	குருநாகல்	சிவ என்ற பக்தனது.
50.	914 நுவரகந்த	குருநாகல்	சிவ என்ற கிராமச்சபை உறுப்பின னின் மகன்.
51.	952 றன்கிரி-விஹாரை	குருநாகல்	சிவ என்ற கிராமச்சபை உறுப்பின னது.
52.	966 கோம்புவ	குருநாகல்	சிவ என்ற கிராமச்சபை உறுப்பின னின் குகை.
53.	970 தாகம	குருநாகல்	சிவ (கிராமச்சபை உறுப்பினன்)னின் மகன் அபய.
54.	1001 ஸலெறுவ	குருநாகல்	சிவகுட என்ற தலைவனது.
55.	1044 தியபத்த விஹாரை	குருநாகல்	பருமகர் என்ற அந்தஸ்தைப் பெற் றிருந்த சிவனின் குகை.
56.	1059 பிச்சண்டியாவ	புத்தளம்	சிவழுதி என்பவன் சேர்ந்து கொடுத்த தானம் பற்றியது.
57.	1067 பிச்சண்டியாவ	புத்தளம்	ழூலிக்கத்தக்க சிவழுதி என்பவனின் குகை.
58.	1068 முல்லேகம	புத்தளம்	சிவழுதி என்ற தலைவன் சேர்ந்து கொடுத்த தானம்.

தொடர் சானி இல. இல:	இடம்	மாவட்டம்	விபரங்கள்
59. 1120 பில்லாவெகல	அனுராதபுரம்	விஹாரையைக் கட்டியவனும் சபையின் குடையின் பாதுகாப்பாளனுமான சிவனின் குகை.	
60. 1137 ஹந்தகல	அனுராதபுரம்	சிவ என்ற பக்தியுள்ள பெண்ணின் படுக்கையிடம்.	
61. 1149 அவுகன	அனுராதபுரம்	மஹாசிவ என்பவனின் மகன் சிவனின் குகை.	
62. 1156 மஹாஅலகழுவ	அனுராதபுரம்	சிவ என்ற பக்தியுள்ள பெண்.	
63. 1233 பிச்சண்டியாவ	புத்தளம்	பருமகர் என்ற அந்தஸ்தைப் பெற்றி ரூந்த சிவனின் சிரபஜ என்ற குகை.	

இதுவரை கவனித்துவற்றைக் கொண்டு பார்க்கும்போது கிறிஸ்தவுக்கு முற்பட்ட காலத்தில் அதாவது ஆகக் குறைந்தது கிறிஸ்தவுக்கு முற்பட்ட ஆறும் நூற்றுண்டிலிருந்து கிறிஸ்தவுக்கு முற்பட்ட முதலாம் நூற்றுண்டுவரையுள்ள காலப் பகுதியில் இலங்கை மக்களில் ஒரு குறிப்பிட்ட பகுதி யினரிடையே இந்துமத நம்பிக்கை இடையீடின்றி வந்திருக்கின்ற தென்பதனை அறியலாம். இந் நிலையில் இக் காலத்துக்குரிய மக்கள் கோவில் அமைத்து வழிபட்டிருப்பார்கள் என்பதிற் சந்தேகமில்லை. இருந்தும் கிடைக்கின்ற தகவல்களைக் கொண்டு பார்க்கும் போது இக்காலத்துக்குரியவாக ஒரு சில கோவில்கள் பற்றியே அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. பண்டுகாபயன் பற்றி மஹாவங்சம் கூறுகையில் அவன் ஸிவிகாலாலா எனவும், ஸௌத்திலாலா எனவும் அழைக்கப்பட்ட இலங்கைகளை அமைத்துக் கொடுத்தான் எனக் கூறும்.<sup>67</sup> இந்த ஸௌத்திலாலா என்பதற்கு மஹாவங்சத்தின் மீதான உரையெழுதியவர் இருக்குத்துக்களைக் கொடுத்துள்ளார். ஒன்று, பிராமணர் இருந்து மந்திரம் உச்சரிப்

பதற்கான இல்லம்; இரண்டாவது, வைத் தியசாலை.<sup>68</sup> இரு வேறுபட்ட விளக்கங்கள் கொடுத்துள்ளமையால் இதனை ஆதாரமாகப் பயன்படுத்துவது கஷ்டமாகும். ஸிவி காலாலா என்பதற்கும் உரையாசிரியர் இருவிளக்கங்களைக் கொடுத்துள்ளார். ஒன்று, ‘சிவிங்கத்தைக் கொண்டுள்ள வீடு’, அடுத்தது ‘வைத்தியசாலை’.<sup>69</sup> பண்டுகாபயனால் கட்டப்பட்ட இரு இலங்களுக்கும் உரையாசிரியர் ஏற்றதாழ ஒரேவிதமான இருவிளக்கங்களைக் கொடுத்துள்ளமை கவனிக்கத்தக்கது. ஸிளக்கம் ஒன்றுக்கு மேற்பட்டவையாக இருப்பதனால் ஆதாரமாகப் பயன்படுத்த முடியாவிட்டாலும் இந்த இரண்டில் ஒன்று எப்படியும் சமயச்சார்புடையதாக இருந்திருக்க வேண்டும் எனலாம். ஸிவிகாலாலா என்பதனைப் பொறுத்துப் பரணவிதான் ‘சிவிங்கத்தைக் கொண்டுள்ள வீடு’ என்ற கருத்தையே எடுத்துள்ளார். இதற்கு அவர் காட்டும் காரணம், இக்கட்டிடம் ஏனை சமயச்சார்புடைய கட்டிடங்களுடன் தொடர்புபடுத்திக் கூறப்படுவதால் இதுவும் சமயச்சார்புடையதாக இருக்கலாம் என்பதே.<sup>70</sup>

67. Mahavamsa—பக். 102.

68. S. Paranavitana, Pre-Buddhist, Religious Beliefs — பக். 322.

69. Vamsatthappakasini, — பக். 207.

70. S. Paranavitana, Pre-Buddhist Religious Beliefs — பக். 326.

மொஹங்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் நடாத்தப்பட்ட தொல் பொருள் ஆராய்ச்சியின் விளைவாக சிந்து நதி நாகரிக காலத்தில் விங்க வழிபாடு இருந்திருக்கின்றது எனக் கூறத்தக்க விதத் திற் சான்றுகள் கிடைத்துள்ளன.<sup>71</sup> இது மட்டுமன்றி சிந்துவெளி நகர மக்களை ஆரியர் தஸ்லீக்கள் என அழைத்தது மாத் திரமன்றி விங்க வழிபாடுடையவர்கள் எனவும் அழைத்தார்கள்.<sup>72</sup> இதனடிப் படையில் மிக முற்பட்ட காலத்திலேயே விங்கவழிபாடு நிலவியதற்கான தகவல்கள் கிடைப்பதால் இக்காலப்பகுதியில், அதாவது பண்டுகாபயன் ஆட்சிக்காலத்தில், சிவ விங்கக் கோவில் இருந்திருக்கும் என்பதில் சந்தேகப்படவேண்டியதில்லை. இதனை உறுதிப்படுத்தத்தக்க வகையில் மஹாபோதி வம்ச என்ற நால்<sup>73</sup> 'தியவல்' என அழைக்கப்படுகின்ற பிராமணனுக்குச் சேர்ந்த ஒரு கோவில் பற்றிக் குறிப்பிடுகின்றது. இது தேவாநம்பியதிஸ்ஸன் காலத்துக்குச் சேர்ந்த கோவிலாகும். மஹாபோதிவம்ச பிற்படைமுதப்பட்டதாக, அதாவது கிறிஸ்துவக்குப் பிற்பட்ட பத்தாம் நாற்றுண்டைச் சேர்ந்ததாகக் கூறப்படுவதால்<sup>74</sup> இது தரும் முற்பட்ட தகவலைப் பயன்படுத்துகையில் கவனமாக இருக்கவேண்டும். இருந்தும் இந்நால் முற்பட்ட கதைமரபுப் பற்றிக் கூறுவதால் (போதிமரம் வந்தமை


பற்றி) இந்நாலில் உள்ள கதை, மரபுவழி யாகப் பேணப்பட்ட மரபாகும். இவற்றைத் தவிர இந்துக்கோவில்பற்றி நாம் அறியும் அடுத்த தகவல் முன்னர் குறிப் பிடப்பட்டதுபோல மஹாசேனன் காலத்ததாகும். ஏறத்தாழ ஆறு நூற்றுண்டு காலப் பகுதியில் (கி. மு. 6, கி. மு. 1) இரு இந்துக் கோவில்களைப் பற்றிய குறிப்புக்களே நமக்குக் கிடைக்கின்றன. இருந்தும் தகவல் கள் கிடைக்காமையால் இவற்றைவிட வேறு இந்துக்கோவில்கள் அப்போது இருக்கவில்லை எனக் கூறுவது தவறாகும். பெளத்தமத வருகைக்கு முற்பட்ட காலத்தில் பிராமணர் சமூகத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கையுடையவர்களாக இருந்தனர் என அறிய முடிவதால் அவர்கள் தம் வழிபாட்டுக்காகக் கோவிலை அமைத்திருப்பார்கள் எனலாம். இத்தகைய ஒரு காலகட்டத்திலேயே கோணேஸ்வரம் கோவில் தோற்றம் பெற்றிருக்க வேண்டும். வர்த்தகத் தொடர்பேரணையநாடுகளுடன் இலங்கையின் முதல் தொடர்பை ஏற்படுத்தியது என நாம் முதலில் கவனிக்க முடிந்ததால் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டோர் ஆரம்பகாலத்திலிருந்து சிறந்த வர்த்தகத்துறையாக விளங்கிய திருகோணமலைத் துறைமுகத்துக்கு அணித்தாகக் கோவில் ஒன்று கட்டுவதில் உதவியிருப்பார்கள் எனலாம்.

71. A. L. Basham, XX மு. கு — பக. 24.


72. மே. கு.—பக. 33.


73. A. S. Strong (Editor) Mahabodhivamsa (PTS), (London, 1891) — பக. 136.

74. G. P. Malalasekera, Dictionary of Pali Proper Names. — பக. 537.



கி. மு. 3 ஆம் நூற்றுண்டு தொடக்கம் கி. மு. 1 ஆம் நூற்றுண்டு வரை பிராமணர் பற்றிய குறிப்புக்கள் கொண்ட சாசனங்கள் காணப்படும் இடங்கள்.





திருமகள் அழுத்தகம், சுன்னுகம்